

Ceylon Government Gazette

Published by Authority.

No. 6,042—FRIDAY, MARCH 10, 1905.

PART I.—General : Minutes, Proclamations, Appointments,
and General Government Notifications.

PART II.—Legal and Judicial.

PART III.—Provincial Administration.

PART IV.—Land Settlement.

PART V.—Mercantile, Marine, Municipal, Local, &c.

Separate paging is given to each Part in order that it may be filed separately.

Part IV.—Land Settlement.

	PAGE		PAGE
Preliminary Notices	215 Final Orders

PRELIMINARY NOTICES.

Notice under "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903."

TAKE notice, that unless within three months from the 10th day of March, 1905, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands or to some interest therein, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to J. G. Fraser, Esq., Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, 1900, and 1903," at his office at Hill House, Mutwal, Colombo :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of the Lands referred to.

The following lots situated in the village of Wattugedara (West) in the Bogoda korale of the Yatikinda division of the Province of Uva, as described in the annexed certified tracings :—

I.

Preliminary plan 98.

Lot.	Name of Land.				Extent. A. R. P.
		
1	Minigaltenna	60 0 23
2	Bediroddagawakele	0 3 13
					60 3 36

and bounded as follows: on the north by the Ambagollekandura along the village limit of Pattipola; on the east by a Malakandura; on the south by the Bedirodakandura along the village limit of Haliellegama, the village limit of Halielle-gama; and on the west by village limit of Digalle Udagama.

ඩී 1905ක්ව මාර්තු මස 10 වෙනි දින පටහේ තුන්මාසයක් ඇගුලනදී මෙහි පහත දැක්වය ඉඩම්වලට නොහැකි දැක්කට නොහැකි වැඩිගණක කට යම් අසින්වාසිකමන් තිබෙන යම් අයවල් අන්තම් ඒ අය විසින් මූළුව්වා සම්බන්ධ ව වති 1897, 1899, 1900 සහ 1903 න් ආදුපණන්වල 28 වෙනි වගස්කියේ ප්‍රකාරයට පත්කරණාව විශේෂ මන්ත්‍රීස්වරයාන්හාන්සේගේ කොළඹ මෝදර හිල් හවස්කි කන්නොර්ස්වේද ජේ. ඒ. ප්‍රේසර් උන්හාන්සේගේ ඉදිරිපිටව ඇවින් පෙන්සිට හෝ ලියවිල්ලුකින් එකි ඉඩම්වලට නොහැකි රෝ ඇති යම් කොටසකට කිසි අසින්වාසිකමන් පෙන්ව, සිලින්ට නොයෙදෙනායේ, එකි විශේෂ මන්ත්‍රීස්වරයාන්හාන්සේට ඉහතකි ආදුපණන්වලින් ලැබේ තිබෙන බලුවල ප්‍රකාරයට අසින්වාසිකම නොහියාපු එකි ඉඩම් එකිනෝ එකින් අසින්වාසිකමන් ගෙනුරුද දැක්වන්ව නොයෙදුන සාම ඉඩම් රේසයන්නක ඉඩම් හැරියට උන්හාන්සේගේ අන්තරා ඇති ලියවිල්ලුකින් උන්හාන්සේ විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දැක්වන යුතුයි.

ජේ. ඒ. ප්‍රේසර්,
විශේෂ මන්ත්‍රීස්වරයාන්හාන්සේ.

ඉඩම්වල නොරහුරු.

උව දිකාවේ යාරික්ද කොට්ඨාසයේ බෝරලේ බේන්නාහිර ව්‍යුහකෙදර යන ගම පිසිට, තිබෙන මිට අමුන්ද සහතික සිනියම්වල පෙනියන මෙහි පහත දැක්වන තිම කටයි, එනම්—

තිමකටියිය.	ඉඩම් නම්.	මුද්‍ර සිනියම 98.	තිමකරම්.
1 ...	මිනියල්ඩ්නේ	...	අ. රු. ප.
2 ...	බැඳිගෙදදාවාවාකුලේ	...	60 0 23 0 3 13
			60 3 36

මිට මායිම—උවට පටිරියාලුගමේ ගම්මුම දිගට දුවන අඩුනොල්ලේ කුදාරද; තැගෙන්තරට මලුකදුරක්ද; දකුණට භාලිඇල්ලේ ගම්මුම දිගට දුවන බැඳිගෙදදකදාරද, භාලිඇල්ලේ ගම්මුමද; බේන්නාහිරට දික්ලේල්ලුවියම් ගම්මුමද.

இதன்பின் சொல்லப்படுகின்காணிகளுள் ஒன்றிலேனும் பலவிலேனும் எவ்வித டடந்தையாயிதுந் தங்களுக்குங்கெட்டன உரித்துப்பேசுவோர்கள் யாருமிருத்தால், அவர்கள், 1905 ம் டூ பங்குவியீ 10 ந் தேதி துவக்கம் மூன்று மாசத் திற்குன், 1897 முதல் 1903 ம் ஆண்டு வரையுள்ள பாணிவீச்சட்டங்களின் 28 ம் பிரிவில் பிரகாரம் ஏற்படுத்திய விசேஷ உத்தியோகத்தார் ஜே. ஜி. பெரேஸர்-தரை அவர்களிடம் கொஞ்சம்பு முகத்துவாரம் “ஹில் ஹவுஸ்” என்றும் அவருடைய கந்தோறில் முகாமுகமாயேதும் எழுத்து மூலமாயேதும் தங்களுக்குண்டெனும் உரித்தை அல்லது உட்டந்தையைத் தெரிவியாவிடல், சொல்லிய விசேஷ, உத்தியோகத்தார் சொல்லிய சட்டங்களால் தமக்கு உண்டாய அதிகாரத்தைத்தக்கொண்டு சொல்லிய காணிகளை அல்லது அவைகளுள் உரித்துப்பேசப்படாதனவற்றை முடிக்குரிய ஆதனமென தமது கைச்சாத்திட்டு எழுத்து மூலமாய் வெளிப்படுத்துவார் என்பதை அறிந்துகொள்க.


ஜே. ஜி. பெரேஸர்,
விசேஷ உத்தியோகத்தார்.

சட்டிய காணிகளின் விவரம்.

ஐவா மாகாணம் யட்டுக்கிந்தைப்பகுதி போகாடைக் கோரினையைச் சேர்ந்த (மேற்கு) வத்துகெதறை என்றும் கிராமத்திலுள்ள இத்துட ஈணக்கப்படும் உத்திப்படுத்திய படத்பிரதிகளில் விவரித்தபடியே, கீழ்க்குந்த்குங் காணித் துண்டுகள்:—

I.	பிரதம படம் 98.	வீசாலம்.
காணித் துண்டு.	காணிப்பின் பேர்.	ஏ. ஏ. பே.
1 ...	பினிகல்தென்னை	...
2 ...	வெதிதெருத்தாவாகெலே	...
		60 0 23 0 3 13
		60 3 36

எல்லைகளாவன : வடக்கு-பட்டிப்பாகக் கிராம எல்லையிலிருக்கும் அம்பகொல்லைக்கந்து ஏன்றும் அருவி ; கிழக்கு-ஒரு கிழ்றாவி (மலகந்துறை) ; தெற்கு-ஆழில்லைக்கமக்க் கிராம எல்லையிலிருக்கும் வெதிதெருத்துறை ஏன்றும் அருவி, ஆழில்லைக்கமக்க கிராம எல்லை ; மேற்கு-திகல்லேட்டுக்கமக்க் கிராம எல்லை.



Scale of 8 Chains to an Inch.

Situation : Wattugedara West village in Bogoda korale.

Preliminary plan 98.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
1	Minigaltenna	60 0 23
2	Bediroddagawakele	0 3 13
				60 3 36

Sheets M₅₂-60 and M₅₃-61

Surveyor-General's Office,
Colombo, January 20, 1905.

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

II.

Preliminary plan 98.

Preliminary plan No. 3.						Extent.
Lot.	Name of Land.					A. R. P.
3	Minigaltenna	8 3 7
5	Do.	35 3 20
						44 2 27

and bounded as follows: on the north by the Ambagollekandura, Nattaranwelmandiyakumbura claimed by Karuna Mudiyanselage Siyatru, the Goluarawekandura, Goluarawewatta claimed by Dissanayaka Mudiyanselage Appuhami, Registrar and others, Goluarawa *alias* Gederagawakumbura claimed by Dissanayaka Mudiyanselage Punchi Banda and others; on the east by the Pattipola-oya, Elatupitiyewatta claimed by Alutgedara Ranhami and others, Kirindearawa claimed by ditto, Gedarawatta claimed by Karuna Mudiyanselage Siyatru, late Korala, and others, Mudana-arawa claimed by Dehiwinne Appuhami and others, Kinagasella claimed by Valentine Tankatilake, by the Mederiode, Beddearawekumbura claimed by Panakkaniya Kuma and others; on the south by the Bedirodakandura along the village limit of Haliellegama; and on the west by a Malakandura.


ଓଡ଼ିଆ ଜ୍ଞାନିୟମ ୧୫୯.

விதி கவுனிய.		ஓய்வு மேல் கமது.		விதிகரம்.
3	...	தெண்டிகள்ளுவைகள்	...	அ. ரூ. ப.
5	...	சீமை	...	8 3 7
				35 3 20
				44 2 27

తీవు లాంకితి—దైవరం, అభిగౌర్ణేశ్వరుడు, కర్మాన్మాదియనేషెంబ్రాంగెన్ చియాను లిషిట్ అసినీలిపికల్తి కీయను నువ్వులు, రహస్యాల్మాంసుల్చిదేవుక్కుర్ద, కెలాలిధిలేవుక్కుర్ద, దీసు, బూయకు ల్రూడియనేషెంబ్రాంగెన్ అశ్చప్రయత్ని తెల్సుకమత జఱ నువ్వు అయి లిషిట్ అసినీలిపికల్తి కీయను గొల్పులేవుక్కుర్ద, దీసు, బూయకు ల్రూడియనేషెంబ్రాంగెన్ ప్రాలి బెణ్ణేలి, జఱ నువ్వు అయి లిషిట్ అసినీలిపికల్తి కీయను కొల్పుఅయిలి నెన్నాంకున్న గెయిదరుగులిపుత్తుర్ద; న్నాంకెన్నియిలి రథిలిపితపాలుతుక్కుర్ద, అమ్మాయేవెడర రహస్యాల్మాంసు జఱ నువ్వు అయి లిషిట్ అసినీలిపికల్తి కీయను ఆలైవులిలియేవుక్కుర్ద, లీమ అయి లిషిట్ అసినీలిపికల్తి కీయను కీర్తినేండెఫాయలిడ్, కర్మాన్మాదియనేషెంబ్రాంగెన్ జియా, వు కీలిప్పు కోస్యర్లు జఱ నువ్వు అయి లిషిట్ అసినీలిపికల్తి కీయను కెయిదరులిస్తున్నద, దెంపులిస్తేనే అశ్చ జు, తి జఱ నువ్వు అయి లిషిట్ ; కియిలిపికల్తి కీయను ల్రూడుఅయిలిడ్, పైలెసుల్చిపెసు ల్పాకుమెల్కు లిషిట్ అసినీ లిపి, పికల్తి కీయను కీయగచ్ఛాలేర్లుడ్, మెండెరెంతిబెండ్, ఆహాకుసునీయే బ్లూమా, జఱ నువ్వు అయి లిషిట్ అసినీ లిపి, పికల్తి కీయను బెండెరెంటియుత్తుర్ద; ద్వానుల కుల్పిఅలేల్లే గమెలి గమెర్లు దీకాల ద్వాను లిడెంయెడ్ కులర్డ్; బెసునాకురుల మల్కుద్వాన్కుడ్.

நாட்டுப் பதினாற்

காணித்துண்டு.	காணியின் பேர்.	விசாலம்.
3	மினிகல்லதன் ஜெ	ஏ. அ. பே.
5	ஸ்ரீ	
		8 3 7
		35 3 20
		44 2 27



Scale of 8 Chains to an Inch.

Situation : Wattugedara West village in Bogoda korale.

Preliminary plan 98.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
3	Minigaltenna	8 3 7
5	Do.	35 3 20
			44	2 27

Sheet M 53—61 7

J. B. M. RIDOUT,
for Surveyor-GeneralSurveyor-General's Office,
Colombo, January 20, 1905.III.
Preliminary plan 98

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
15	Mediriyeheha	0 3 31

and bounded as follows : on the north by the Mederiode ; on the east by the Pattipola-oya ; on the south by the Moretota oya ; and on the west by the Mederiode.

ලිං කිතිකම 98.

විම් කවිටය.	දුවීමේ නම.	විම්කරම.		
		A.	R.	P.
15	මැදිරියෙහෙන	0 3 31

මෙම මැසිම්—ලුණුරට මෙදේරිකිවිධ; තැයෙනුරට පටිපෙළුවයිද; දකුණට මොරේනාට මෙහෙයුව මෙයද; බස්නාකිරට මෙදේරිකිවිධ.

பிரதம படம் 98.

காவி த்துண் ①.

காணியின் பேர்.

விசாலம்.
ட. ஆ. பே.


15

മെത്തവിധേയങ്ങൾ ...

... ... 0 3 31

0 3 31

எல்லைகளாவன் : வடக்கு-மெதேரி ஒடை யென்றும் வாய்க்கால் ; கிழக்கு-பட்டிப்பளை ஒயா என்றும் ஆறு ; தெற்கு-மொறைத் தொட்டை ஒயா வென்றும் ஆறு ; மேற்கு-மெதேரி ஒடை என்றும் அருவி.



Scale of 8 Chains to an Inch.

Situation : Wattugedara West village in Bogoda korale.

Preliminary plan 98.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
15	... Mederiyehena 0 3 31

**Surveyor-General's Office,
Colombo, January 20, 1905.**

2.152

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

Uva S. O. 5-1905

Notice under "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903."

TAKE notice, that unless within three months from the 10th day of March, 1905, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, make claim in person or in writing to the said land or to some interest therein to J. G. Fraser, Esq., Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, 1900, and 1902" at his office at Hill House, Mutwal, Colombo :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of the Land referred to.

The land commonly called or known as Wattugederaawatthehena, Mahakumburepaulahena, situated in the village of Watugedara (West) in the Bogoda korale of the Yatikinda division, in the Province of Uva, containing in extent 6 acres 1 rood and 32 perches, and shown as lot 12 in preliminary plan 98 and in the annexed certified tracing therefrom, and bounded as follows : on the north by the village limit of Dikwella ; on the east by the village limit of Medapita, Duwiliamadellahena (T. P. 206,078) ; on the south by the village limit of Medapita ; and on the west by the village limit of Medapita, Watugedaragannilakumbura claimed by Dissanayaka Mudiyanselage Appuhami, Registrar, and others.

ව්‍යුත් 1905ක්වූ මලදානු 10 මස වෙති දින පටහේ ඉන්මායයන් ඇතුළත් මෙහි පහත දක්වන ඉඩමල හෝ එසින් කොටසකට හෝ අයිතිකම්වන් තිබෙනවාය කැස තම අයෙය් ඇත්තේම ඒ අය එසින් මුද්‍රාව සම්බන්ධ වෙති 1897, 1899, 1900 සහ 1903නේ අභ්‍යන්තරයේ ප්‍රකාරයට පත් කරණු ලැබූ වියෙන් මහත් මහත්මියාරයා හන්හාන්සේගේ කොළඹ මෝදර කිල් භූමියේ කන්නේරුවේද ජේ. ඒ. ප්‍රේසර් උත්ත්තාන්සේගේ ඉදිකිපිටට ඇවිත් පෙනීසිට හෝ ලියවිල්ලක්න් එක් ඉඩමලට හෝ එසි කොටසකට අයිතිකම් පෙන්වා සිරිනට හොයේදනාන්ත්, එක් වියෙන් මහත්මියාරයා හන්හාන්සේට ඉහතක් අභ්‍යන්තරයේ ලැබූ තිබෙන බලුවල ප්‍රකාරයට අයිතිවාසිකම් නොකියාපු එක් ඉඩම යුතු සහන්තක ඉඩමලන් යුතු කියා උත්ත්තාන්සේගේ අන්සන ඇති ලියවිල්ලක්න් උත්ත්තාන්සේ විසින් ප්‍රකාර කරන බව මෙයින් දැනගත යුතුයි.

පේ. පේ. ජ්‍යෙෂ්ඨ,
විමස්හ මධ්‍යම්වාරය, හෙතුවෙන්.

ବୁଦ୍ଧିମେତ୍ର ନେହାରକୁର୍


උග්‍ර දිඹාවේ සැවිතියෙහි කොටසයේ බෝගොබිකෝරල් (බස්නාහිර) ව්‍යුහයෙදර ගැන ගම පිහිටුව,
තීබෙන මිට අමුහාපු සහතික සිනියමේ පෙන්සෙන අස්පහර හිකෝන් රුඩ් තුන් පරෙලස් 32ක් තිමිතරම
ඇති සාම්, ත්‍යාචයෙන් ව්‍යුහයෙදරවත්තේසේහි, මහජුවිරෝපාවූලසේහි කියන තොරොය් එම සුදුනාගැනීමේ
තීබෙන 18වේ මුල් සිනියමේ 12න් ගේන්වන තිමිකට්ටියට මාසිම්—උග්‍ර දික්වැල්ලේගෙම
කමුණුමද; තැගෙන්සිරට මැදපිටාගැම ගමුණුමද, දිවිලියේමබැල්ලේසේහාද, (පි. පි. 206,078); දකුණට
මැදපිටාගම ගමුණුමද; බස්නාහිරට මැදපිටාගම ගමුණුමද, දිඹානායක මුදියස්සේලාගේ අප්පුහාමි ලේ
කම් සහ කුවන් අය විසින් අදිනිවාසිකම කියන ව්‍යුහයෙදර ගන්ධිලේ කුඩාරද.

இதன்பின் சொல்லப்படுகின் காணியில் எவ்வித உடங்கதயாயிலும் தங்களுக்குண்டென உரித்துப்பேசுவோர் கள் மாருமிருந்தால், அவர்கள், 1905 ம் [ஏப்] பங்குனிமீ 10 ந் தேதி தவக்கம் மூன்று மாசத்திற்குள், 1897 முதல் 1903 ம் ஆண்டு வரையுள்ள பாணிலச்சட்டங்களின் 28 ம் பிரிவின் பிரகாரம் ஏற்படுத்திய விசேஷத் தத்தியோரகத்தை ஜி. ஜி. பெரேஸ்ர்தரை அவர்களிடம் கொழும்பு முத்துவாரம் “வில் ஹவுஸ்” என்றும் அவருடைய கந்தோரில் முகாமுகமாயேனும் எழுத்து மூலமாயேனும் தங்களுக்குள்ளெல்லாம் உரித்தக அன்றை உடர்ந்தவைத் தெரிவியாவிடின், சொல்லிய விசேஷத் தத்தியோரகத்தை சொல்லிய சட்டங்களால் தமக்கு உண்டாய அதிகாரத்தைக்கொண்டு உரித்துப்பேசப்படாததாகிய சொல்லிய காணியை முடிக்குரிய ஆளுமென தமது கைச்சாத்திட்டு எழுத்து மூலமாக் வெளிப்படுத்தவார் என்பதை அறிந்துகொள்க.

கே. ஜி. பெரேர்,
விசேஷ உத்தியோகத்தர்.

கூட்டுறவு காணியின் விவரம்.

ஈவர மார்களும் யட்டிக்கின்றைப்பகுதி போசிகாடைக் கோறனியைச் சேர்த்த வத்துக்கூறை (மேற்கு) என்னும் கிராமத்திலுள்ள இத்துடனினைக்கப்படும் உறுதிப்பெறுத்திய படப்பிரதிவில் விவரித்தபடியே 8 ஏக்கர் 1 ரூப் 32 பேட்சு விசாலமுடையதும், சமராணியமாய் வத்துக்கூறுவத்தே தலை, மாகும்பேராவுடன் ஒன்றே என்ற அழைக்கப்பட்டு அல்லது அறியப்பட்டு வரும் 98 ம் பிரதம படத்தில் 12 சு துண்டாய்க் காட்டப் பட்டுள்ள தமரை காளி ; இதற்கென்கூ : வடக்கு-திக்குலைச்சிராம எல்லை ; கிழக்கு-மெதடபிற்கூறக் கிராம எல்லை, 206,078 ம் உரிமைப்படத்திற் கண்டிருக்குங் காணியாகும் துவிலிய மதின்லேரை ; தெற்கு-மெதப் பிற்கூறக் கிராம எல்லை ; மேற்கு-மெதபிற்கூறக் கிராம எல்லை, நிசின்டார் ரேகூபார்க்கும் திசாநாயக முதியான சேலாகே அபுகாமியும் மறுபேரும் உருத்தப்பேகம் வத்துக்கூறுகண்ணிலைக்கும்பூர்.



Scale of 8 Chains to an Inch

Situation : Watugedara (West) village in Yatikinda division of Bogada korala

Preliminary plan 98

Lot.	Name of Land.	Extent.	
		A. R. P.	sq. Yds.
12	Watugedera wattehena, Mahakumbure paulahena...	6	1 32

**Surveyor-General's Office,
Colombo. February 8, 1905.**

Sheet M₅₂ 7 c1

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

Uva S. O. 6—1905

Notice under "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903."

TAKE notice, that unless, within three months from the 10th day of March, 1905, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to J. G. Fraser, Esq., Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, 1900, and 1903," at his office at Hill House, Mutwal, Colombo:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of the Lands referred to.

The following lots situated in the village of Magedara in the Talpe patty of the Galle District, in the Southern Province, as described in the annexed certified tracing :—

Preliminary plan 2.418.

Preliminary plan 2,110.						Extent.
Lot.	Name of Land.					A. R. P.
3869	...	Ensalwattebedda	75 1 20
3870	...	Do.	89 3 24
3871	...	Do.	24 3 11

Preliminary plan 5,858.						
14422	...	Ensalwattebedde or Kirimetiyewala	5	1 34
14423	...	Etamalahena	6	2 24

and bounded as follows : on the north by Ensalwattebedde belonging to Crown ; on the east by Heneudumullegoda belonging to Crown, Henedeniyeudumulle claimed by Ukwatte Durege Babuve and Wewelwela Hakuruhewage Karonisa, Heneudumullegoda belonging to Crown, Henedeniya claimed by Wewelwela Hakuruhewage Babana, Henedeniyawatta claimed by ditto, Henediya claimed by ditto, Heneudumullegoda alias Midalagahadeniyabedde belonging to Crown, Midelagahadeniya claimed by Wewelwela Hakuruhewage Karonisa, Midelagahadeniyebeda belonging to Crown, Midelagahadeniya claimed by Wewelwela Hakuruhewage Karonisa, Hingamulleaddarakanatta belonging to Crown and claimed by Walawe Durege Hendrick, Hingamulle claimed by Maha Durege Adris and others ; on the south by Mukalanaliyadda claimed by Ranapure Hakuruhewage Jandris, the Ensalwatte-ela, Ensalwattebedda belonging to Crown, Ensalwattebedda (T. P. 143,812), Ensalwattebedda (T. P. 143,813), Ensalwattebedda belonging to Crown ; on the west by Ensalwattebedda belonging to Crown, the Kirimetiweledola, Ensalwattebedda belonging to Crown.

උහි 1905කුටු මාර්තු මස 10 වෙකි දින පට්ටේ කුඩාම්, සයක් ඇතුළුකාදී මෙහි පහත දැක්වන ඉඩම් වුවට නො, නොයේ ඉතුළුව නො, නොයේ වැඩි ගණනාකට යම් අසින්ව, සිකම්ක් තිබෙන යම් අස වල් ඇත්තෙම් එම අය විසින් මූඩිම් සම්බන්ධව වහි 1897, 1899, 1900 සහ 1903 න් ආදුපණන්වලු 28 ලෙනි වගන්තියේ ප්‍රකාර රුහුත්තකර ජ්‍යුලැබු විශේෂ මත්තියෝරයානායුන් භෞත්‍යෙන් නොලැබූ මෝදර හිල් කටුස්සි කන්තොරුවේදී ජ්‍යේ. ඒ, ජ්‍යේසර උජන් භෞත්‍යෙන් ඉදිරිපිටව ඇවිත් පෙනිසිට නො ලිය දැලුකින් එක් ඉඩම්වලුට නොනොයේ තේව ඇත් කොටසාකට කිසි අසින්ව, සිකම්ක් පෙන්ව, සිරිත්ව නො, යෙදුනොයේ, එක් විශේෂ මත්තියෝරයානායුස්ට්‍රේලියා ඉහතක් ආදුපණන්වලියා පැවති හිඛෙන බලවලු ප්‍රකාර රුහුත්ත අසින්ව, සිකම් නො, නොයාපු එක් ඉඩම් එක්කෝ එක්න් අසින්ව, සිකම්ක් ගෙණනැර දැක්වන නො, යෙදුන්න සැම්පූර්ණ ඉඩම් ප්‍රකාර කොරු පෙන්වන ප්‍රකාර කොරු නො ඇති.

പേ. പേ. പ്രേസർ,
വിനോദ മന്ത്രിയ്ക്ക് വാഹനങ്ങൾക്ക്

କୁଳିତାଳ୍ପ ନୋରନ୍ଧରେ.

දඩුණු පලාතේ ගාලී දිස්ත්‍රික්කයේ කළුපෙන්තුවේ මාගෙදර යන ගම පිහිටා, හිබෙන තුව අමුතා පැහැදිලි සිංහයෙම් පෙන්වනු ලෙසින් පහත දක්වන තිම කටයුතු ඇත :—

ଓଡ଼ିଆ ଲେଖକ ୨.୪୧୮.

මිල මාසිම්—රුතුරට රුපසන්තක එස්සලුවත්තේබැදිදද; තැයෙණුට රුපසන්තක සේනේ උඩුවූල්ලේගාවද, උස්සන්කේදුරගේ බඩුවේ සහ වැවැල්වෙලුහකුරු, සේවාගේ කරෝනීසායා විසින් අකිත්තුවාසිකම කියත සේනේදෙනීයේ උඩුවූල්ලේද, රුපසන්තක සේනේ උඩුවූල්ලේගාවද, වැවැල්

இதன்பின் சொல்லப்படும் காண்களுள் ஒன்று வேதூம் பலவிலேதும் எவ்வித உடற்கையாயினும் தங்களுக்குண்டென் உரித்துப்பேசுவோர்கள் யாருகிறந்தால், அவர்கள், 1905 ம் ஆண்டுகளில் 10 ந் தேதி துவக்கிக்கூறுவதற்காகத்திற்குன், 1897 முதல் 1903 ம் ஆண்டு வரையுள்ள பாணில்சுட்டங்களில் 28 ம் பிரிவின் பிரகாரம் ஏற்படுத்திய விசேஷ உத்தியோகத்தோடு ஜே. ஜி. பாரேஸ் துரை அவர்களிடம் கொழுமிழு முகக்குத்தாராம் “ஹீல் ஹவுஸ்” என்னும் அவருடைய கந்தோரில் முகமாயேதும் ஏழுதுது மூலமாயேதும் தங்களுக்குண்டெடுத்து உரித்துதையெத் தெரிவியால்தான், சொல்லிய விசேஷ உத்தியோகத்தோடு சொல்லிய சுட்டங்களால் தமக்கு உண்டாய அதிகாரத்தைக் கொண்டு சொல்லிய காணிகள் அல்லது அவைகளுள் உரித்துப்பேசுப்படாதனவுற்றதற்கு முடிக்குரிய ஆதனமென தமது கைச்சாத்திட்டு எழுத்து மூலமாய் வெளிப்படுத்துவார் என்பதை அறிந்துகொள்க.

கே. ஸி. பெரேஸ்,
விசேஷ உத்தியோகத்தர்.

கட்டிய காலைகளின் வீவரம்.


தன் மாகாணம் காவி டூஸ்திரிக்கு தலைப்புத்தகைச்சேர்ந்த மாகெதறை யென் துங் கிராமத்திலுள்ள இத்துடையகைப்படுத்திய படப்பிரதியில் விவரித்தபடியே, கீழ்க்குறிக்குங் காவீத் தண்டனை:—

ପ୍ରଥମ ପତ୍ର 2,418.

காணித்துண்①.	காணிபின் பேர்.	விசாலம். ர. ரூ. பை
3869	எஞ்சல்வத்தேபெத்த	... 75 1 20
3870	ஷி	... 89 3 24
3871	ஷி	... 24 3 11
பிரதம படம் 5,858.		
14422	எஞ்சல்வத்தேபெத்த அல்லது கிரிமெற்றியவல	... 5 1 34
14423	அத்தமாலைன்	... 6 2 24
		202 0 33

எல்லைகளாவன : வடக்கு-முடிக்குரிய எஞ்சல்வத்தே பெற்றதை; கிழக்கு-முடிக்குரிய ஏணையும் வேகாடை, உக்குவத்தே துறகே படுவேயும் வேவெல்லவை அக்குறுவாகே கரூணிசாவும் உரித்துப்பேசும் ஏணைதெனியேயுடி மூலம், முடிக்குரிய ஏணையும் வேகாடை, வேவெல்லவை அக்குறுவாகே வல்லு உரித்துப்பேசும் ஏணைதெனியை, மேற்படியாக இருந்துப்பேசும் ஏணைதெனியை, மேற்படியா ருதித்துப்பேசும் ஏணைதெனியை, முடிக்குரிய யேனே உருவுல்வேகாட அல்லது மிதலகாதெனியேயெப்பத்தை, வேவெல்லவை அக்குறுவாகே கரூணிசா உரித்துப்பேசும் மிதலகாதெனியை, முடிக்குரிய மிதலகாதெனியேப்பத்தை, வேவெல்லவை அக்குறுவாகே கரூணிசா உரித்துப்பேசும் மிதலகாதெனியை, முடிக்குரியதும் வலவேதுறகே எந்திரிக் குரித்துப்பேசுவதுமான இங்கமுல்லவுத்தரகணத்தை, மாதுறகே அதுருக்ம மற்றப்பெரும் உரித்துப்பேசும் இங்கமுல்லவு; தெற்கு-விற்னபுற அக்குறுப்பியவாகே சந்திசீக உரித்துப்பேசும் ரூபாய்யிட்டு, எஞ்சல்வத்தும் நீராய்க்காலி, முடிக்குரிய எஞ்சல்வத்தே பெற்றதை 143,812 உரிமைப் படத்திற் கண்டிருக்குஞ்சு காணி (எஞ்சல்வத்தே பெற்றதை), 143,813 ம் உரிமைப்படத்திற் கண்டிருக்குஞ்சு காணி (எஞ்சல்வத்தே பெற்றதை), முடிக்குரிய எஞ்சல்வத்தே பெற்றதை; மேற்கு-முடிக்குரிய எஞ்சல்வத்தே பெற்றதை, கிஸிமெற்றிவெல்லே தொவை என்றும் நீரோடை, முடிக்குரிய எஞ்சல்வத்தே பெற்றதை.

[For Tracing see page 224.]



Scale of 16 Chains to an Inch.

Situation : Magedara village in Talpe patty.

Preliminary plan 2.418.

Lot.		Name of Land.	Extent.		
			A.	R.	P.
3869	...	Ensalwattebedda	...	75	1 20
3870	...	Do.	...	89	3 24
3871	...	Do.	...	24	3 11
Preliminary plan 5,858.					
14422	...	Ensalwattebedda <i>alias</i> Kirimetiyewala	...	5	1 34
14423	...	Etamalahena	...	6	2 24
				202	0 33

Surveyor-General's Office,
Colombo, February 23, 1905.

2,154

J. B. M. RIDOUT,
for Surveyor-General.
Galle S. O. 2-1905

Notice under "The Waste Lands Ordinances of 1897, 1899, and 1900."

TAKE notice, that unless within three months from the 10th day of March, 1905, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, make claim in person or in writing to the said land or to some interest therein to J. G. Fraser, Esq., Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Hill House, Mutwal, Colombo :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of the Land referred to.

Description of the Land referred to.

The land commonly called or known as Galketiyapaladiwelwatta, situated in the village of Ketiyape in the Kandaboda patty of the Matara District, in the Southern Province, containing in extent 3 acres 2 rods and 28 perches, and shown as lot 17 in preliminary plan 132 and in the annexed certified tracing therefrom, and bounded as follows : on the north by the village limit of Handugala ; on the east and south by the Kirama-ar ; and on the west by a footpath.

එම් 1905ක්ව මාර්තු මස 10 වෙනි දින පටන් ඇඟ්මායක් ඇඩලන්දී මෙහි පහත දක්වන ඉඩමට කේ එසින් කොටසකට කේ අයිතිකමක් හිඛෙනවාය කියන ගම් අයෙක් ඇත්තම් ඒ අය විසින් මූඩිත්ම සම්බන්ධ වන්නේ 1897, 1899, 1900 සහ 1903න් ආනුපණන්වල 28. වෙනි වගක්තියේ ප්‍රකාරයට පත්කරුණු බැවියෙන මහත්ක්වරයා න්‍යාච්‍යා සේයෙන් කොළඹ මෝදර කිල් භුෂණි ක්‍රියාත්මක රැඳී යේ. ජ්. ප්‍රේකර් උත්ත්‍යාභ්‍යාසේ ඉදිහිටුවට ඇවිත් පෙනිසිට කේ ලියවිලුකින් එකී ඉඩමට හේ. එය කොටසකට අයිතිකම පෙන්වාසිරින්ට නො යෙදුනාන්, එකී වියෙන් මහත්ක්වරයා න්‍යාච්‍යා සේව ඉහතක් ආනුපණන්වලින් ලැබේ හිඛෙන බලුවෙන ප්‍රකාරයට අයිතිවාසිකම් නොකියාපු එකී මූඩිම රුප ස්ථානක ඉඩම් න්‍යාච්‍යා සේයෙන් අත්සන ඇති ලියවිලුකින් උත්ත්‍යාභ්‍යාසේ විසින් ප්‍රකාශ කරන බව මෙයින් දැනගත ඇතුළු.

ଡାଃ ପ୍ରେସର,
ଶିଳ୍ପିତ ମହାନ୍ତିକାଲରୁ, ବିଜ୍ଞାନୀଙ୍କୁ

ଦୁଇତମି ନେମାର କ୍ଷୁର.

දකුණු පලාතේ මානර දිස්ත්‍රික්ස් සේ කැස්දබලපත්‍රවල කැටියාපේ යන ගම එහිට, තීබෙන මෙට අමුණුපු සහයික සියියම්මේ පෙන්සන අස්කර 3කුන් රුඩි 2කුන් පර්වත් 28ක් තිමිතරම ඇති සාමාන්‍යව සෙයෙහි හළුකාරිය, පලුදේවල්වනා නොහෙතු ඒ තිමින් දැනගත තීබෙන නෙමුමර 132කේ මුද්‍ර සියියම්මේ 17ක් පෙන්වන තිමිතාවිතයට මාධ්‍යිම—ලුහුරට හඳුගලු සහයම ගැනීමද; ඒය නෙකිරට සහ දකුණුට කිරීමාරද; බස්ස, හිරව අඩිපාර්ස්‍යෝ.

இதன்பின் சொல்லப்படும் காணியில் ஏவ்வித உடங்கையாயினும் தங்களுக்குண்டென உரித்துப்பேசுவோர் கன் மாருமிருந்தால், அவர்கள், 1905 ம் வருப் பங்குனியீர் 10 ந் தேதி துவக்கம் மூன்று மாசத்திற்குன், 1897 முதல் 1903 ம் ஓட்டு வரையுள்ள பாணிலைச்சட்டங்களின் 28 ம் பிரிவின் பிரகாரம் ஏற்படுத்திய விசேஷ உத்தியேசக்தத்தர் ஜி. ஆ. ரெப்ரேவர் துரை அவர்களிடம் சொழும்பு முகத்துவாரம் “விலிங் ஹவுஸ்” என்னும் அவருடைய கந்தேரியில் முகாமுகமாயேறும் எழுத்து மூலமாயேறும் தங்களுக்குண்டெடும் உரித்தை அல்லது உடங்கையைத் தெரிவியாவிட்டில், சொல்லிய விசேஷ உத்தியேசக்தத்தர் சொல்லிய சட்டங்களால் தமக்கு உண்டாய அதிகாரத்தைக் கொண்டு உரித்துப்பேசப்படாததாகிய சொல்லிய காணியை முடிக்குரிய ஆதனமென தமது கைச்சாத்திட்டு எழுத மூலமாய் வெளிப்படுத்துவார் என்பதை அறிந்துகொண்டு.

கே. ஜி. பெரேர்,

குறைந்த காலத்திற்கு விடும்.

தென் மரகாணம் மாத்துறை டிஸ்திரிக்கு கந்தபொடபத்தைச்சேர்ந்த கெற்றியைப்பை என்னும் கிரா மத்திலூள், இந்தூட்டனைக்கப்படும் உறுதிப்படித்திய படப்பிரதியில் விவரித்தபடியே 3 ஏக்கர் 2 ரூட்டு 28 பேட்டை விசாலமுடையதும், சாமாவியமாய் கற்கெற்றியபதைவேல்லுத்தை யென்னும் பேரினால் தறியப் பட்டு அல்லது அழைக்கப்பட்டு வருவதும், 132 ம் பிரதமபடத்தில் 17 ந் துண்டாய்க் காட்டப்பட்டுள்ளது மாண காணி; இதுகெல்லை: வடக்கு-ஶக்தகலூக் கிராம எல்லை; குழக்கும் தெற்கு-கிராமம் ஜூரு; மேற்கு-ஏற்கறையடிப்பாஞ்ச.



Scale of 16 Chains to an Inch.

Situation : Ketiyape village in Kandaboda patti.

Preliminary plan 132.

'Lot.	Name of Land.	Extent. A. R. P.
17	... Galkeiyapaladiwelwatta	... 3 2 28

Surveyor-General's Office,
Colombo. December 16. 1904.

2.155

Sheet O_{XV}¹⁵

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

Matara S. O. 15-1905

Notice under "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903."

TAKE notice, that unless within three months from the 10th day of March, 1905, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any or more of such lands or to some interest therein, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to J. G. Fraser, Esq., Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, 1900, and 1903," at his office at Hill House, Mutwal, Colombo :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of the Lands referred to.

The following lots situated in the village of Bamunugama in the Kandaboda patta of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings:—

Preliminary plan 98.

Lot.		Name of Land.	Extent.		
			A.	R.	P.
3	...	Kambiliyahena, Galendahena, Delgahahena, Metihakkehena, Galgodahena, Mohottigehena	580 0 1
5	...	Tinniyamandiyahena	22 1 5
10	...	Bowitahena <i>alias</i> Dangahahena	0 1 0
10a	...	Bowitahena <i>alias</i> Koragedeniyejhena	0 2 22
11	...	Delgahagehena	0 0 20
11a	...	Galendahena	1 0 17
15	...	Bogahadeniya	1 0 38
4644	...				
12825	...	Wewa-atmaga.	0 1 6
			605	3	29

and bounded as follows : on the north by the village limit of Hinipella ; on the east by the village limit of Belpamulla, the village limit of Radawela ; on the south by Managedeniya claimed by Manage Babune and others, Gamagedeniya claimed by Pallikkendege Don Allis and others, Galpotdeniya claimed by Ranawarage Don Dines and others, Galpotdeniyawatta claimed by Don Adrian Ranawira, Galpotdeniyehena (T. P. 178,647), a road, Medagodahena *alias* Andrigalgodahena sold by Crown to Edirisin Kumasaruge Don Theodoris, Telambugahawatta claimed by Edirisin Kumasaruge Don Theodoris, Alupotamulledeniya claimed by Gamage Jayan and others, Alupotamullekumbura (T. P. 164,742), Alupotamullewatta belonging to Crown, Telambugahawatta claimed by Edirisin Kumasaruge Don Nicholas and others, Gorokgasmulledeniya claimed by Bamunugama Pansala, Tinnamadiywatta (encroachment by Pallikkondage Don Bastian), Gorokgasmullehena belonging to Pallikkondage Don Bastian, Koragedeniyeheha belonging to Crown, Koragedeniyeatmaga belonging to Liyanantantirigamage Lokuhami and Allis, Walagawadeniya belonging to Crown, Dangahadeniya claimed by Liyanatantirige Don Dines, Vidanagamagedeniya claimed by ditto, Heenedeniya claimed by ditto, Potuwiladeniya claimed by Liyanatantirige Don Dines and others, Radagedeniya claimed by Miynatu Radage Juwan and others, Karandeniya claimed by Liyanatantirige Don Dines, Radagedeniya claimed by Miynatu Radage Juwan and others, Potuwiladeniya claimed by Liyanatantirige Don Dines and others, Heenedeniya claimed by Liyanatantirige Don Dines and others, Vidanagamagedeniya claimed by ditto, Walagawadeniya-atmaga sold by Crown, Mahawattegewatta (T.P. 120,649), Mahawattegewatta (T. P. 120,650), Dombagahawatta claimed by Liyanatantirige Don Dines and others, Geeganagewatta belonging to Crown, Galendehena belonging to Crown (encroachment by T. P. 120,643), Weddagalawatta claimed by Pallewela Tuppahi Arachchige Vel-vidane, Galendehena (T. P. 176,236), Walawegewatta claimed by Hewa Miyattage Juwan, Baranwala-addarawatta claimed by ditto, Kopparamulledeniya belonging to Crown, Kahambiliyahena sold by Crown to Don Andris Ranaweera, Bambarendagewatta claimed by Abesundarapedege Ado and others, Pahalawatta (T. P. 120,589) sold by Crown to M. R. Adrian, Kahambiliyahena *alias* Pahalawatteudakella claimed by Dunuwirahewa Radage Dingi Babe and others, Iriyaghahakoratuwa claimed by Edirisin Kumasaruge Jandiris, the village limit of Horapawita ; and on the west by the village limit of Horapawita, the village limit of Mipawita the village limit of Ranchagoda, the village limit of Hinipella.

ඒකී 1905 ක්‍රියාව්ම, රුහු මස 10 වෙනි දින ප්‍රවාන බුන්දා සයක් ඇතුළුණක් මෙහි පහත දක්වන ඉඩත් වලට නො, එහාත් ඉස් එකකට නොගෙන්ත් වැඩිය ගැනකට යම් අයිතිවා, සිකුම්ක් තිබෙන යම් අය වල් ඇතුළුණක් එම විසින් මුඩුතිම සම්බන්ධ වශී 1897, 1899, 1900 සහ 1903 නේ ආනුපාණ්‍යවල 28 බවත් වැඩි වැඩින්නියේ ප්‍රකාරයට පත්කරණුලැබූ විශේෂ මහත්මියාචාර්ය, නාන්ත්‍රීයෝග හෝ නොලු මේදර හිල් භවුද්ධි කෘෂිකෝරුවේද ජේ. ඒ. ප්‍රේසර් උත්ත්ත්ස්සේගේ ඉදිරිපිටව ඇතින් පෙනීසිට හෝ ලිය විශ්ලේෂින් එකී ඉඩම්වලට නොගෙන් ඒවා ඇත් යම් ගොටුපාසකට සිසි අයිතිවා, සිකුම්ක් පෙන්ව, සිරින්පි නොගෙදුනෙන්ත්, එකී වියෙන් මහත්මියාචාර්ය, නාන්ත්‍රීයෝග හෝ පෙන්ව ඉහතන් ආනුපාණ්‍යවලින් උත්ත්ත් තිබෙන බලපෑල ප්‍රකාරයට අයිතිවා, සිකුම් නො, නොයා, ප්‍ර එකී ඉඩම් එකී විසින් අයිතිවා, සිකුම්ක් ගොන්හැර දක්වන්ට නොගෙදුනු සාම ඉඩම් රෝසන්තක ඉඩම් හා පියවර උත්ත්ත්ත්ස්සේගේ අන්සන ඇති ලියවිල්ල කින් උත්ත්ත්ත්ස්සේ විසින් ප්‍රකාරණ තක බව මෙයින් දැනගත දැඩිය.

ଡේ. එස්. ප්‍රසර,
වියෙක මහත්මියාචාරයානන්දුන්සේ.

ବୁଦ୍ଧିମତ୍ତା ନେଇରଖୁରେ.

දකුනු පලාතේ මාතර දිසුන්දකේ කන්දබිජපත්‍රවේ බෙමුහුම යන ගම පිහිටුව, නිබෙන මට අමුකාසු සහතික සිතියම්වල පෙනීයන මෙහි පහත දක්වන තිමිකාවිත, එනම :—

I.

விதிக்குறிப்பு.		மூல சிவியம் 98.	விதிக்குறிப்பு.		
		ஒவியெல் கம்.			
3	...	குமிவிலியாக்ஸ், அல்டேன்டீட்ஜெக்ஸ், டெல் குக்ஸ்கி, மூரிக்கைக்ஸ்கீக்ஸ், அல்டே வீக்ஸ்கி, மெ, ஹூவிரிக்ஸ்கீக்ஸ்	580	0	1
5	...	ஸ்டின்ஸியம்பிளிக்ஸ்கீக்ஸ் ...	22	1	5
10	...	வேய்விலக்ஸ்கி கோகூப்ஸ் டீந்ஸ்குக்ஸ்கீக்ஸ் ...	0	1	0
10a	...	வேய்விலக்ஸ்கி கோகூப்ஸ் பீ கோரங்கெட்டி டீய் கீக்ஸ் ...	0	2	22
11	...	டெல்டாக்குயெக்ஸ்கீக்ஸ் ...	0	0	20
11a	...	அல்டேன்டீட்ஜெக்ஸ் ...	1	0	17
15	...	வேய்க்குடெட்டிக் ...	1	0	38
4,644	...	வேய்வாந்துக	0	1	6
12,825	...		605	3	29

இதன்பின் சொல்வப்படும் காணிகளுள் ஒன்றிலேனும் பலவிலேனும் எவ்வித உடந்தையாயிதுந் தங்களுக்குண்டென் உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள், 1905 ம் ஜூ பங்குவிமீ 10 ந் தேதி துவக்கம் மூன்று மாசத்திற்குள் 1897 மூதல் 1903 ம் ஆண்டு வரையுள்ள பாஸ்லீச்சுட்டங்களின் 28 ம் பிரிவின் பிரகாரம் ஏற்படுத்திய விசேஷ உத்திரமோகத்தோற் ஜே. பி. பாரேஞ்சுதை அவர்களிடம் கொழுப்பு முக்குத்துவராம் “மல் ஹவுஸ்” என்னும் அவருடைய கந்தேதாரில் முகாமுகமாயேனும் எழுத்து மூலமாயேற்றும் நங்களுக்குண்டெனும் உரித்தை அல்லது உடந்தையைத் தெரிவியாவிடில், சாலாலிய விசேஷ உத்திரமோகத்தை சொல்லினால் தமக்கு உண்டாய அதிகாரத்தைக் கொண்டு சொல்விய காணிகள் அவ்வது அவைகளுள் உரித்துப்பேசுப்படாதனவற்றை முடிக்குரிய ஆதனமென தமது கைச்சாந்திட்டு எழுத்து மூலமாய் வெளிப்படுத்துவார் என்பதை அறிந்துகொள்ள.

ஜே. ஜி. பெரேர்,
விசேஷ உத்தியோகத்தார்.

சுட்டிய காணிகளின் விவரம்.


தென் மாகாணம் மாத்துறை முனிஸிபிக்கு நெட்டபொட்டத்தைச் சீர்ந்த பழுது கமம் என்னும் கிராமத்திலுள்ள இத்துடனைக்கப்படும் உறுதிப்படி தியப்படப்பிரதிகளில் வவரித்தபடியே, கீழ்க்குழிக்கும் காணுத் துணிகள்:—

L

பிரதம படம் 98.

காணித்துண்டு.	காணியின் போர்.	விகாலம். ச. மு. பே.
3	கம்பிவியயேனை, கலெந்தயேனை, தெல்காயேனை, மெத்தி யக்கெயேனை, கல்கொடயேனை, மோகொட்டிகேயேனை	580 0 1
5	தின்னியமண்டியயேனை	22 1 5
10	போவிற்றயேனை அல்லது தங்காயேனை...	0 1 0
10 α	போவிற்றயேனை அல்லது கோறகேதனியேயேனை	0 2 22
11	தெல்காகேயேனை	0 0 20
11 α	கலெந்தயேனை	1 0 17
15	போகாதனிய	1 0 38
ப. உ. 4,644	வெவஅத்மக	0 1 6
12,825		
		605 3 29

எல்லைகளாவன : வடக்கு-ஈவிப்பல்லை யென்றும் கிராமத்தின் எல்லை; கிழக்கு-வெல்பாழுல்லைக் கிராம எல்லை, நூதாவெல்லைக் கிராம எல்லை; தெற்கு-யானகே வஷனேயும் மறுபேரும் உரித்துப்பேசும் மானகேதனிய, பள்ளிக்கூட்டுத் தொண்டோக்கூண்டேகேதொன் அவ்விசுமி மறுபேரும் உரித்துப்பேசும் கமகேதனிய, நனவறதே தொன் தினேசும் மறுபேரும் உரித்துப்பேசும் கல்பொத்ததனியேவத்தை, தொன் அதிரியான் ரணவீர உரித்துப்பேசும் கல்பொத்ததனியேவத்தை, (173,647 முறிமைப்படத்திற் கண்டிருக்குங் காணியாகும்) கல்பொத்ததனியேலை, கிழட்டி, அரசாட்சியாரால் எதிரிக்காட்சனை, எதிரிக்காட்சனை காமசாருகே தொன் தியதோரிக்கும் மறுபேருக்கும் விற்கப்பட்ட முறிமைப்படத்தை அவ்விது அந்திரிக்கல் கொடைனை, எதிரிக்காட்சனை காமசாருகே தொன் தியதோரிக்கும் விற்கப்பட்ட முறிமைப்படத்தை, கலகே சயனும் மறுபேரும் உரித்துப்பேசும் அனுப்பொத்தமுல்லேவதனிய, (164,742 முறிமைப்படத்தை கண்டிருக்குங் காணியாகும்) அனுப்பொத்தமுல்லேகும்பும், முடிக்குரிய அனுப்பொத்தமுல்லேவத்தை, எதிரிக்காட்சனை நிக்குலாகை மறுபேரும் உரித்துப்பேசும் தெலமிப்புகாவத்தை, முழனுகம் பாஞ்சாலைக் குரியதாகும் கொருக்கல்லமுல்லேவதனை, பள்ளிக்கொண்டேகேதொன் வஸதியான் கூட்டுப்பிடித்த நிலமாகும் தின்னமன்றியேவத்தை, பள்ளிக்கொண்டேகேதொன் வஸதியானும்படை கொருக்கனமுல்லை, முடிக்குரிய கோறகேதனியேலை, வியன தந்திரிக்கே வேலாக்கு ஆயிருக்கும் அல்வச்சிக்குருமிய கோறகேதனியேஅத்மக, முடிக்குரிய வலகாவாதனிய, வியன தந்திரிக்கே தொன் தினேசு சரித்துப்பேசும் தங்காதனிய, மேற்படியா குரித்துப்பேசும் விதானைக்கேற்றனிய, மேற்படியா குரித்துப்பேசும் சந்ததனிய, வியன தந்திரிக்கே தொன் தினேசு கூலானும் மறுபேரும் உரித்துப்பேசும் நதாகேதனிய, வியன தந்திரிக்கே தொன் தினேசு சரித்துப்பேசும் கறந்ததெனிய, மீனத்து மறந்த நதாகே கூலானும் மறுபேரும் உரித்துப்பேசும் நதாகேதனிய, வியன தந்திரிக்கே தொன் தினேசு மறுபேரும் உரித்துப்பேசும் பொத்துவிலைதனிய, வியன தந்திரிக்கே தொன் தினேசு மறுபேரும் உரித்துப்பேசும் விதானைக்கேதனிய, வியன தந்திரிக்கே தொன் தினேசு மறுபேரும் உரித்துப்பேசும் விதானைக்கேதனிய, அரசாட்சியாரால் விற்கப்பட்ட வலகாவாதனியேஅத்மக, (120,649 முறிமைப்படத்திற் கண்டிருக்கும் மாத்தகேவத்தை, 120,650 முறிமைப்படத்தை கண்டிருக்கும் மாவத்தை, வறந்வலுத் தறவத்தை, 120,643 முறிமைப்படத்தை, முடிக்குரியினிலம்), பன்னேவெலு துப்பாசி ஆராச்சிக்கே வெல்வத்தானை உரித்துப்பேசும் வெத்தாகவாவத்தை, 176,236 முறிமைப்படத்தை கண்டிருக்கும் கலெந்ததேயேலை, ஏவமியனத்தகே வறந்வலுவான் உரித்துப்பேசும் வலவகேவத்தை, மேற்படியா குரித்துப்பேசும் வறந்வலுத் தறவத்தை, முடிக்குரிய கொப்பறமுல்லைதனிய, அரசாட்சியாரால் தொன் அதிரிசை ரணவீரவுக்கு வீற்கப்பட்ட காம்பவியேயேலை, அபயசந்தரபேதிகே அதோவும் மறுபேரும் உரித்துப்பேசும் வம்ப ரெந்தகேவத்தை, அரசாட்சியாரால் எம்.ஆர். அதிரியாதுக்கு விற்கப்பட்டு 120,589 முறிமைப்படத்தை கண்டிருக்கும் பாலாவத்தை, துனுவரவறதாகே டுங்கிவேயும் மறுபேரும் உரித்துப்பேசும் காம்பவியேயேலை அவ்விது பாலா வத்தெலுக்கேல், எதிரிக்கூட்டுத் தொண்டோக்கூண்டேகே காமசாருகே சந்ததிரிசு உரித்துப்பேசும் சரியகாகொறட்டு, ஒற்ப்பாவிற்கு கிராம எல்லை, இறஞ்சாகொடைக் கிராம எல்லை, ஈனிப்பெல்லைக்



Situation : Bamunugama village in Kandaboda patti.

Preliminary plan 98.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
3	Kambiliyahena, Galendahena, &c.	580 0 1
5	Tinniyamandiyahena	22 1 5
10	Bowitahena <i>alias</i> Dangahahena	0 1 0
10 ^a	Bowitahena <i>alias</i> Koragedeniyahena	0 2 22
11	Delgahagehena	0 0 20
11 ^a	Galendahena	1 0 17
15	Bogahadeniya	1 0 38
4644				
12825	Wewa-atmaga	0 1 6
				605 3 29

Surveyor-General's Office,
Colombo, February 15, 1904.

Sheet O $\frac{20}{VI}$

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

Reference to Boundaries.

1	...	Managedeniya		24	...	Radagedeniya
2	...	Gamagedeniya		25	...	Karandeniya
3	...	Galpotdeniya		26	...	Radagedeniya
4	...	Galpotdeniyawatta		27	...	Potuwiladeniya
5	...	Galpotdeniyahena (T.P. 173,647)		28	...	Heendeniya
5a	...	Road		29	...	Vidanegamagedeniya
6	...	Medagodahena <i>alias</i> Andrigalgodahena		30	...	Walagawadeniyeatmaga
9	...	Telambugahawatta		31	...	Mahawattagewaita (T.P. 120,649)
10	...	Alupotamulledeniya		32	...	Do.
11	...	Alupotamullekumbura (T.P. 164,742)		33	...	Dombagahawatta (T.P. 120,650)
12	...	Alupotamullewatta		34	...	Geeganagewatta
13	...	Telambugahawatta		35	...	Galendehena
14	...	Gorokgasmulledeniya		36	...	Weddagalawatta
15	...	Tinnamandiyewatta		37	...	Galendehena (T.P. 176,236)
16	...	Gorokgasmullehena		38	...	Walawegegewatta
17	...	Koragedeniyejhena		39	...	Baranwala-addarawatta
18	...	Koragedeniyeatmaga		40	...	Kopparamulledeniya
19	...	Walagawadeniya		41	...	Kahambiliyahena
20	...	Dangahadeniya		42	...	Bambarendagewatta
21	...	Vidanegamagedeniya		43	...	Pahalawatta (T.P. 120,589)
22	...	Heendeniya		44	...	Kahambiliyahena
23	...	Potuwiladeniya		45	...	Iriyagahakoratuwa

II.

Preliminary plan 98.

Lot.	Name of Land.	Extent.		
		A.	B.	P.
63	Nagahakuttiya	0 3 14
66	Do.	13 0 18
67	Nagahakuttiyehena	1 1 1
5740/13957	Potuwila alias Talgahamulleatmaga	1 1 20
		16	2	13

and bounded as follows: on the north by Bogahawatta claimed by Jayasekara Liyana-arachchige Appu, Pelawatta claimed by Wiratunge Kalu Appu; on the east by Yahalawatta claimed by Liyanatantirigamage Don Luvis (T.E. 178,550), Nakutti-yehena belonging to ditto, Ketakalagahawatta claimed by P. Babune and others, the village limit of Mahalpe; on the south by the village limit of Mahalpe; and on the west by the village limit of Mahalpe, Bogahawatta claimed by Jayasekara Liyane Arachchige Appu.

ଓ'লে জিন্দগু 98.

കുമാർ കുമാർ

ତିତ୍ରିଶ

५४

63	...	காயக்கூவிரிய	0 3 14
66	...	திடு	13 0 18
67	...	காயக்கூவிரியேங்க	1 1 1
5,740/13,957	...	பொதுவிழு நோகோன் கல்கூவில்லே அன்மலை	1 1 20
					<hr/>
					16 2 13

ଶେଷ ମାତ୍ରିକିତି—ଦ୍ରୁଷ୍ଟର ପଦବେଳୀକର ଲିଙ୍ଗବାନ୍ଧରତିରେ ଅର୍ପଣ କିମିନ୍ ଅଧିକିଲା, ଜିକାମି କିମିନ ବେବେ ତାଙ୍କ ବସନ୍ତାଦ, ତେରାହିନୀର କାଳୀଅର୍ପଣ କିମିନ୍ ଅଧିକିଲା, ଜିକାମି କିମିନ ଯାଇବ ପ୍ରାତିଶୀଳନାଦ; ବୁନ୍ଦେଶ୍ଵରର ଲିଙ୍ଗବାନ୍ଧବୀରି କାମରେ ଦେଖୁ ଦ୍ରୁଷ୍ଟ କିମିନ୍ ଅଧିକିଲା, ଜିକାମି କିମିନ ଯାଇବ ପ୍ରାତିଶୀଳନାଦ, ତମ ଅଧ କିମିନ୍ ଅଧିକିଲା, ଜିକାମି କିମିନ ଯାଇବ ପ୍ରାତିଶୀଳନାଦ (ପି.ପି. 178, 550), ପି. ବିଶ୍ଵରେ କିମିନ୍ ଅଧିକିଲା, ଜିକାମି କିମିନ ଯାଇବ ପ୍ରାତିଶୀଳନାଦ, ତମ କାଳୀଅର୍ପଣ କାମିଦ୍ରିମିତ; ଦେଖୁଣ୍ଟ ମହିଳାଙ୍କରେ ଯାହା ଯାମେ କାମିଦ୍ରିମିତ; ବିଜ୍ଞାନିର ମହିଳାଙ୍କରେ ଯାମେ କାମିଦ୍ରିମିତ, ପଦବେଳୀକର ଲିଙ୍ଗବାନ୍ଧରତିରେ ଅର୍ପଣ କିମିନ୍ ଅଧିକିଲା, ଜିକାମି କିମିନ ବେବେ ତାଙ୍କ ବସନ୍ତାଦ.

பிரதம படம் 98.

காணித்துண்ட.	காணியின் பேர்.	விசாலம்.
		ச. மீ. ஏ.
63 ..	நாகாகுட்டிய	0 3 14
66 ..	ஒடு	13 0 18
67 ...	நாகாகுட்டியயேங	1 1 1
5740 அ. ப. 13,957	பொத்துவில அல்லது தல்காமுல்வேஷ்மக	1 1 20
		16 2 13

எல்லைகளாவன : வடக்கு-ஜயசேகர வியன-ஆராசிகே அப்பு உரித்துப்பேசும் போகாவத்தை, வீரதுங்க கனுஅப்பு உரித்துப்பேசும் பெலவத்தை ; கிழக்கு-வியனத்திரிகமகே தொன் அவீசு உரித்துப்பேசும் யாலவத்தை, மேற்படியா ருக்கை-ய நாகுட்டியயேங (உ.ப. 178,550), பி. வஷ்ணேயும் மதுபேரும் உரித்துப்பேசும் கெற்றகாலகாவத்தை, மாஞ்சல் பேக் கிராம எல்லை ; தற்கு-மாஞ்சலபைக் கிராம எல்லை ; மேற்கு-மாஞ்சலபைக் கிராம எல்லை, ஜயசேகர வியன-ஆராசிகே அப்பு உரித்துப்பேசும் போகாவத்தை.



Scale of 16 Chains to an Inch.

Situation : Bamunugama village in Kandaboda patti.

Preliminary plan 98.

Lot.	Name of Land.	Extent.			
		A.	R.	P.	
63 ..	Nagahakuttiya	0 3 14
66 ..	Do.	13 0 18
67 ...	Nagahakuttiyehena	1 1 1
5740/13957	Potuwila alias Talgahamulla-atmaga	1 1 20
					16 2 13

Surveyor-General's Office,
Colombo, February 15, 1904.Sheet O 20
VI.J. B. M. RIDOUT,
for Surveyor-General.

III.

Preliminary plan 98.

Lot.	Name of Land.	Extent.			
		A.	R.	P.	
22a ..	Nugehena	0 0 5
57e ..	Do.	0 3 80
					0 3 35

and bounded as follows : on the north by a Gansabhawa road (T. P. 173,647), Galpatdeniyahena sold by Crown to Don Adirian Ranawira ; on the east by Nugehena belonging to Crown ; on the south by Nugehena sold by Crown to Ranawirage Don Dines ; on the west by Endirigalgodahena sold by Crown to Edirisin Kumasaruge Don Tiadoras and others, Medagodahena sold by Crown to ditto.

இலை கீழீகம் 98.


விதிகளிலை.	ஓவிமே கல்.	விதிகள்.
		அ. ரை. ஏ.
22a ..	நுகேங்கே	0 0 5
57e ..	இம	0 3 30
		0 3 35

මිට මාසිම—රුඛරට ගතිසහා පාරක්ද, ආණුව විසින් දෙන් අදිරියන් රණවිරට විකුණුපු ගලු පස්දේතියෙහේනිද (පි.පි. 173,647); නැගෙන්හිරට රුජසන්තාක තුළෝහේනිද; දකුණුට ආණුව විසින් රණවිරලේ දෙන් දිනිස්ට විකුණුපු තුළෝහේනිද; බස්නාහිරට ආණුව විසින් එදිරියන්කම සාරුගෙ දෙන් තියඅදුරිස්ට සහ තවත් අයට විකුණුපු ඇදිරිගල්ගොඩියෙනිද, ආණුව විසින් එම අයවුනුට විකුණුපු මැදගොඩියෙනිද.

ප්‍රතම පාත්‍ර 98.

කාණීත්තුන්.	කාණීපින් පෝර්.	විෂාලම්.
		ර. ම. ග්‍ර.
22a ...	තුළෝගලීන	0 0 5
57e ...	මේ	0 3 30
		0 3 35

ඉල්ලිකෙන්වන : වැංකු-කන්සපාප්‍රාගත, 173,647 ම් ඉතිහාස්ථානී කාට්ටප්පට් අර්සාට්සියාරාව තොන් අතිරියාක් තිරණව්‍යාකු විත්කප්පට් තුර්කුම කේපත් තනියෝගීනා; ශ්‍රීක්‍රි-මුද්‍රික්‍රිය තුළෝගලීනා; තෙත්ක්-සාරුක් තොන් නියුත්ක්කීම් මරුප්පෙරුක්කුම විත්තිරුක්කුම ගත්තිරික්ලකාටුගීනා, මේත්පත්‍යාරුක් අර්සාට්සියාරාව විත්ත මෙතකාටයීනා.



Scale of 16 Chains to an Inch.

Situation : Bamunugama village in Kandaboda patti.

Preliminary plan 98.

Lot	Name of Land	Extent.			
		A. R. P.			
22a ...	Nugehena	0	0	5	
57e ...	Do.	0	3	30	
		0	3	35	

Surveyor-General's Office,
Colombo, February 15, 1905.

Sheet O VI²⁰

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

IV.
Preliminary plan 98.

Lot.	Name of Land	Extent.			
		A. R. P.			
22 ...	Medagodahena alias Endirigalgodahena	0	2	20	
57a ...	Medagodehena	12	1	30	
		13	0	10	

and bounded as follows : on the north by Telembugahawatthehena sold by Crown to Edirisin Knmasaruge Don Tiadoras and others, Medagodahena alias Endirigalgodahena sold by Crown to ditto ; on the east by Nugehena sold by Crown to Ranawirage Don Dines (T. P. 173,645) Iriyagaladahena, a stream ; on the south by Medagodahena alias Hevandeniyeatmaga claimed by Edirisin Don Theadoras, Medagodahena claimed by ditto (T. P. 173,648), Nugawalahena (T. P. 182,444), Medagodakeluhena ; and on the west by Arambagahakoratuwa claimed by Liyanatantirigamage Sinno Appu and others, Medagodahena sold by Crown to Liyanatantirigamage Sami Appu and another, Arambagahakoratuwa claimed by Lipanatantirigamage Sinno Appu and others. Kaluwagahawatta claimed by Pallikkondage Don Andris (P. T. 164,742), Alupotamullekumbura.

ଓଡ଼ିଆ କିତ୍ତାଙ୍ଗ ୨୫.


வித்திவரிய.		ஒவ்வொ நம்.	வித்திரம்.
22	...	மேடுகூவின்கை நோகூந் ஆடிரிக்கு கோவின்கை	0 2 20
57a	...	மேடுகூவின்கை	12 1 30
			13 0 10

මෙම මල,සිම්—රුඩුරට ආණුවුව විසින් එදිරිසිංහමසාරගේ දෙප කියඅදුරිස්ව සහ තවත් අයට විකුණුපු තෙලුමූහකවන්නේසේනද, ආණුවුව විසින් එම අයවලින්ට විකුණුපු මැදගෙබිසේන නො, ගොන් ඇදිරිගල්ලෙගාබිසේනයද; බැගෙන්හිරට ආණුවුව විසින් රභවිරගේ දෙන් දිනෙස්ව විකුණුපු තුළේසේනයද, රී. එ. 173,645 ජ්‍රීරායාලම්බිහෙනද, දෙලුක්ද; දකුණට එදිරිසිංහගේ දෙන් කියඅදුරිස් විසින් අයිතිව;සිකම් කියන මැදගෙබිසේන නො,ගොන් භැවත්දෙන්තියේඅනුමතයද, එම අය විසින් අයිතිව;සිකම් කියන මැදගෙබිසේනයද, 173,648 පිළුරුකුබදුසියේ පෙන කුගවලහේනයද, 182,444 පිළුරුකුබදුසියේසේන මැදගෙබිකුලේසේනය; බජනාහිරට ලියනතන්ත්‍රිකමෙන් සිංහලයාපු සහ තවත් අය විසින් අයිතිව;සිකම් කියන අරසිගහකොරට්වද, ආණුවුව විසින් ලියනතන්ත්‍රිකමෙන් සාම්ඛ්‍යාපුව සහ තවත් හෙබෙනුව විකුණුපු මැදගෙබිසේනයද, ලියනතන්ත්‍රිකමෙන් සිංහලයාපු සහ තවත් අය විසින් අයිතිව;සිකම් කියන අරසිගහකොරට්වද, පළුදුෂ්කොන්ඩබිගේ දෙන් අනුදිස් විසින් අයිතිව;සිකම් කියන කළුවාගහවත්සයද, 164,742 පිළුරුකුබදුසියේ පෙනෙන අභ්‍යන්තමුල්ලේ කුහුරද.

பிரதம பு.ம் 98.

காணித்துண்டு.	காணியின் பேர்.	விசாலம். ச. மு. பே.
22	மெதகாடயேன் அல்லது அந்திரிகல்கொட்டயேன்	0 2 20
57a	மெதகாடயேன்	12 1 30
		13 0 10

எல்லைகளாவன் : வடக்கு-அரசாட்சியாரால் எதிரிச்சிக்க கொமசாருகே தொன் தியதோரிசுக்கும் மறுபேருக்கும் விற்கப்பட்டிருக்கும் தெல்லிகுகாவத்தேடியேனை, மேற்படிய: ருக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மெதகோடையேனை அல். து எத்திரிகாகொடையேனை; கிழக்கு-ஏன் வீரரே தொந் தினேங்க்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் நூதேயேனை, 173,645 ம் உரிமைப்பட்டத்திற் கண்டிருக்கும் ஈரியலமட்டயேனை, ஒரு சிற்றுறு ; பதற்கு-எதிரிச்சிக்க தொன் தியதோரிசு உரித்துப்பேசும் மெதகோடையேனை ஒன்றதெனியேதுமக, மேற்படியா ருக்குத்துப்பேசுகம் மெதகோடையேனை, 173,648 ம் உரிமைப்பட்டத்திற் கண்டிருக்கும் நுகழுவரைனை, 182,444 ம் உரிமைப்பட்டத்திற் கண்டிருக்கும் மெதகோடைகெலெஞை; மேற்கு-வியநத்திரிகமகே சிஞ்சிஞ்சூஅப்புவும் மறுபேரும் உரித்துப்பேசும் அறமிப்பாகொறாட்டுவ, அரசாட்சியாரால் வியநத்திரிகமகே சாமியப்புவுக்கும் இன் மென்றுவருக்கும் விற்கப்பட்டிருக்கும் மெதகோகொ-ஏன், வியநத்திரிகமகே சிஞ்சூஅப்புவும் மறுபேரும் உரித்துப்பேசும் அறமிப்பாகொறாட்டுவ, பள்ளிக்கொண்டேகே தொன் அந்திரிசு உருத்துப்பேசும் கனுவாகாவத்தை, 164,742 ம் உரிமைப்பட்டத்திற் கண்டிருக்கும் அனுப்பொத்தமில்லேக்கும்.



Situation : Bamunugama village in Kandaboda patti.

Preliminary plan 98.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
22	Medagodahena <i>alias</i> Endirigalgodahena	0 2 20
57a	Medagodahena	12 1 30
		13 0 10

Surveyor-General's Office,
Colombo, February 15, 1904.

Sheet O ²⁰
VI.

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

2,156

Matara S. O. 16—1905

Notice under "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903."

TAKE notice, that unless within three months from the 10th day of March, 1905, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands or to some interest therein, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to the Assistant Government Agent of Puttalam District, in the North-Western Province, at the Puttalam Kachcheri:

Such Assistant Government Agent, in pursuance of the powers in him vested by "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903," will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

F. BOWES,
Assistant Government Agent.

Description of the Lands referred to.

Five allotments of land commonly called Telladiodai and Pallivaselodai, situated at Annawasel in the town of Kalpitiya in the Akkarai pattu of the Puttalam District of the North-Western Province shown as follows:-

Lot.	Name of Land.				Extent.	
		A.	R.	P.	A.	R.
1	Pallaivaselodai	69	3 20
2	Maduputtie	10	3 35
3	Vannanputtie	7	2 18
4	Pannthothaardiodai	8	1 36
5	Tihieardieodai	44	2 20
					141	2 9

and bounded as follows : north by Mundel-ellu Puttitottam claimed by Karatha Tamby Katarodian and others, Muhedunkanduttottam claimed by U. M. Tamby Marikar, Kattalanputtitottam claimed by Ena Kadersa Marikar and others, Kattalanputtitottam claimed by Ponumuttu and others, Kattalanputtitottam claimed by Kadarevall and others, Saana Ahamado Neina Varsalie Pullaitottam, Ian Pullai Utaradie and Tottam claimed by Ana Kadersan Marikar and others, bund, Pallivasantottam claimed by U. C. U. Seenidun Marikar and others, Pallivasantottam claimed by E. K. E. Kadarsa Marikar and others, Nickalankunegetottam claimed by Nicklankunege Uruthali, Sokenadantottam claimed by E. K. E. Marikar, Thutikittuittarditottam claimed by Ana Thambo Pullai and others, Pathoratottam claimed by Muna Kasim Marikar, Marritottam claimed by U. C. M. Sagulardu Tambi Marikar, Franchitottam claimed by Ana Thambo Pullai and others, Kaduwapatitottam claimed by Sultan Markar and others, Maduputtitottam claimed by U. C. Sanadun Marikar and others ; south by Muttu Markartottam claimed by Vapathi Markar and others, Thala-arditottam claimed by Muna Kadersa Markar and others, Odaivri Lebbetottam claimed by E. K. E. Mohamado Ilava Tambi Marikar and others, Valan Chettytottam claimed by M. M. Mohamado Pitche and others, Vannantottam claimed by U. C. U. Sanadun Marakar and others, Valactottam claimed by Ana Kavana Kadarasa Marakar and others, Kottatarditottam claimed by Seena Neina Levu Marakar and others, Koviltottam (Roman Catholic Church property), T.P. No. 103,369 (Right Rev. C. Bonjean), Ambartottam claimed by S M. T. Mohamado Assin Kudrues Marakar and others, Ponnarchi Kollotharditottam claimed by S. M. T. Mohamado Assen Kudrues Markar, Kanakepullaitottam claimed by Periya Karuppen Sandari, Uttaditottam claimed by S. Santiago, T.P. No. 84,886, Uttarditottam claimed by Muna Kadersa Marakar and another, Karadaratottam claimed by Sanna Meerala Marakar, Temple land claimed by Pullaiarkovil and others, Koviltottam claimed by V. C. M. Sagulardu Tamby Marikar ; east by Murukanitottam claimed by Ana Muna Mohamado Ibrahim and others ; and west by W. L. O. S. No. 102 Lot No. 5 Malyaditottam claimed by V. Sunadeen Markar, Mundeltottam claimed by V. Mohomadu Pitche and others.

අ. එස්. ඩේස්,
ආනුම්තිව උප එෂන්ත වමිග.

කියන්නේ මේ තුවම ගැනීය.

වයඹ දිසාවේ පුත්තලම දිස්සීන්හෙවි අක්කරපත්තිවේ කඟලිරියේ නගරයේ ආනවාසල් සහ ගම් පිහිටු, තිබෙන සාම, තෙව්වනයෙන් තිල්ලයැඩිමිබේ සහ පල්ලිව, කඟමිබේ සියන තිමිකටිරිස්ස්, එනම් :—

விலக்குவரிய.	ஒவியே நம்.	விலக்குவரிய.
1	பல்லிவாய்த்திவெகி	69 3 20
2	மலைப்பிரிசு	10 3 35
3	உன்னைப்பூவிறி	7 2 18
4	பகுங்கோதராசுவிதிவெகி	8 1 36
5	வீல்லிஅர்சிதிவெகி	44 2 20
		141 2 9

இதில் பின்னரெல்லப்படும் காணிவிடல் ஏதும் உடத்தையுள்ளவர்களை உரித்துப்பேசுவர்கள் யாருமுண்டா அ, அவர்கள், 1905 ம் (இ) மாசிமாசம் 10 ந் தேதியிலிருந்து மூன்றாண்து மாசத்துள்ளே வடமேன்மாகாண்து புத்த எம் டிஸ்திரிக்ஷன் உதவி அரசாட்சி ஏசென்ற அவர்களுக்கு புத்தனம் கஷ்சேரியில் தெரிப்பட்ட சொல்லப்பட்ட காணிகளு அல்லது அதில் ஆதும் உடத்தைக்கு உரித்துண்டென்ற காத்தித்தால்கூறி, சொல்லப்பட்ட காணிகள், உதவி அரசாட்சி ஏசென்ற அவர்களுக்கு 1897 ம், 1899 ம், 1900 ம், 1903 ம் ஆண்டுகளின் வெண்ணிலங்களின் கட்டங்களினால் கொடுக்கப்பட்டிருக்கு: தந்துவங்களின் பிரகாஶம் உரித்துப்பேசுப்படாதாகிய குறித்த காணிகள் முடிக்குரிய என அவர்களுடைய கையொப்பத்தோடு எழுத்திலே வெளிப்படுத்துவார்கள் என்பதை அறிந்துகொள்க.

எஸ். போன்,
உதவி அரசாட்சி ஏதுகள் து.

ஓரால்வப்பட்ட கூணியின் விவரம்.


வடமேன் மாகாணம் புத்தனம் டின்திரிக்கிள் அகிகரைப்பற்ற கற்பிட்டி டவுன்குச்சேர்ந்த ஆணவாசல் கிராம மத்தில் தில்லை அடிவூடை என்றும் பள்ளிவாசல் ஓடை யென்றும் பொதுவாய் அழைக்கப்படும் ஜித்து காணிகளில் விவரம் இதன் கீழ் காணப்படுகின்றது.

காணித்துக்கள்.	காணிப்பின் பேர்.	விசாலம்.
		ர. அ. பை.
1	பன்வீவாசங்கடை	69 3 20
2	மாடுபுட்டி	10 3 35
3	வண்ணுக்குட்டி	7 2 18
4	பந்துதாரடி ஒடை	8 1 36
5	தில்லுஅடி ஒடை	44 2 20
		141 2 9

வல்லிகளாவன் : வடக்கு-கறுத்தமிய கெட்டாடியதுக்கும் மற்றவர்களுக்குமடைய முந்தல் என்னுடைய யெல்லாடமும், பி. எம். தமிழ்மிரைக்காயரின் முகவையில்கண்டு என்ற தோட்டமும், இ. காத்தாமலைக்காயருக்கும் மற்றவர்களுக்குமடைய வாகனுக்குமடைய கத்தாளம்புட்டு யென்ற தோட்டமும், பொன்னிமுத்துக்கும் மற்றவர்களுக்குமடைய கத்தாளம்புட்டு யென்ற தோட்டமும், கதிரவேலுக்கும் மற்றவர்களுக்குமடைய கத்தாளம்புட்டு யென்ற தோட்டமும். சாலைகளில்

மதுநெயினு வர்சாவிபுள்ளை தோட்டமும், ஆனால் காதர்சா மறைக்காயருக்கும் மற்றவர்களுக்குமுடைய ஜன்புள்ளை ஊட்டமும் தோட்டமும், கட்டும், யு. சி. யு. செய்னேதின் மறைக்காயருக்கும் மற்றவர்களுக்குமுடைய பள்ளிவாசல் யென்ற தோட்டமும், இ. கெ. இ. காதர்சா மறைக்காயருக்கும் மற்றவர்களுக்குமுடைய பள்ளிவாசல் யென்ற தோட்டமும், இ. கெ. இ. காதர்சா மறைக்காயரின் நிக்குளான்காஞ்சிரை யென்ற தோட்டமும், இ. கெ. இ. மறைக்காயரின் சொக்கநாதன் யென்ற தோட்டமும், ஆனால் தமிழ்புள்ளைக்கும் மற்றவர்களுக்குமுடைய தூணிகுட்டி ஊட்டமுடோட்டமும்; மூன்று காசிம் மறைக்காயரின் பத்தோடு தோட்டமும், யு. சி. எம். சேகுலாது தமிழ்மரக்காரின் மாநிததோட்டமும்; ஆனால் தமிழ்புள்ளைக்கும் மற்றவர்களுக்குமுடைய பிரன்சினோட்டமும், காலுத்தான் மறைக்காயருக்கும் மற்றவர்களுக்குமுடைய கடுவாபட்டிதோட்டமும், யு. சி. செய்னேதின் மறைக்காயருக்கும் மற்றவர்களுக்குமுடைய மாடுபுட்டிதோட்டமும்; தெற்குவாபச்சிமறைக்காயருக்கும் மற்றவர்களுக்குமுடைய முத்துமறைக்கார்ட்தோட்டமும், மூன்று காதர்சா மறைக்காயருக்கும் மற்றவர்களுக்குமுடைய நாளைஅடி தோட்டமும், இ. கெ. இ. முகம்மது இவைத்தமிழ்க்காருக்கும் மற்றவர்களுக்கு முடைய ஒடையீரி வெவ்வேலதோட்டமும், எம். எம். முகம்மது பிச்சைக்கும் மற்றவர்களுக்குமுடைய வேளன்செட்டிதோட்டமும், யு. சி. யு. செய்னேதின் மறைக்காருக்கும் மற்றவர்களுக்குமுடைய ஸ்னைன்தோட்டமும், ஆனால் காவன்னகாதர்சா மறைக்காருக்கும் மற்றவர்களுக்குமுடைய வாளதோட்டமும், சினை நெவினுலெவ்வை மறைக்காருக்கும் மற்றவர்களுக்குமுடைய குளத்தடித்தோட்டமும், மகாகனம் பொருந்திய சி. பொஞ்சென் குருவாண்டவரினால் அஹித்கொண்ட 103,369 ம் திலகக் அஹித் பிளானில் குறித்த ரேபான் கந்தோவிக் கோவிலதோட்டமும், எஸ். எம். டி. முகம்மது அசன்குதுக்கள் மறைக்காருக்கும் மற்றவர்களுக்குமுடைய அம்பர்ட்தோட்டமும்; எஸ். எம். டி. முகம்மது அசன்குத்துவம் மறைக்காருக்குமுடைய பொன்னசிகிளத்தழிதோட்டமும், பெரிய கறுப்பன் சந்தியாருக்குடைய கணக்குபுள்ளைத்தோட்டமும், எஸ். சந்தியாகுவன் 84,886 ம் இலக்க அஹித்பில் குறித்த ஊட்டமுடோட்டமும், மூன்று காதர்சா மறைக்காருக்கும் மற்றவர்களுக்குமுடைய ஊட்டமுடோட்டமும், சாலை மீராவெவ்வை மறைக்காருக்குடைய கரைத் துரைத்தோட்டமும், புள்ளையார்க்கோவிலுக்குமுடைய கோவில்காணி, வி. சி. எம். சேகுலாது தமிழ்மறைக்காருடைய கோவிலதோட்டமும்; கிழக்கு-ஆனால் மூன்று முகம்மது இவுருகிழுக்கும் மற்றவர்களுக்குமுடைய முருக்காணித்தோட்டம்; மேற்கு-வி. செய்னேதின் மறைக்காரின் W.L.O.S. No. 102 பிளானில் குறித்த மேலழித்தோட்டமும் வி. முகம்மதுபிச்சைக்கும் மற்றவர்களுக்குமுடைய முந்தவெலதோட்டமும்.

[For Tracing see page 237.]



Lot.	Situation : Annawasel village in Kalpitiya town of Akkarai patti.		Extent. A. R. P.
	Name of Land.		
1	...	Pallaivassalodai	... 69 3 20
2	...	Maduputtie	... 10 3 35
3	...	Vannanputtie	... 7 2 18
4	...	Pannuthothaardiiodai	... 8 1 36
5	...	Tillieardieodai	... 44 2 20

Surveyor-General's Office,
Colombo, October 3, 1904.

J. B. M. RIDOUT,
for Surveyor-General.